

ஈரோடு மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி லிட்., ஈரோடு

ந.க.002576/2017-17/வி.அக.4

14.02.2017

சுற்றறிக்கை

பொருள்: கூட்டுறவு - பிரதான் மந்திரி முத்ரா யோஜனா (PMMY) திட்டத்தின் கீழ் முத்ரா (MUDRA) கடன் வழங்குதல் - தொடர்பாக.

- பார்வை: 1. கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அவர்களின் கடிதம் ந.க.14689/2016/ம.வ.கொ.1 நாள்.30.12.2016
2. தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கி நேர்முகக் கடிதம் DO/MD/014628/RPFS/2016-17 Dt:05.01.2017
3. வங்கி நிர்வாகக்குழு தீர்மான எண்.1245 நாள்.25.01.2017.

பார்வை 1 மற்றும் 2-ல் தெரிவிக்கப்பட்டுள்ள கடிதங்களில் சிறு வியாபார நிறுவனங்கள் பொருளாதார அளவில் வளர்ச்சி அடைய பிரதான் மந்திரி முத்ரா யோஜனா கடன் திட்டத்தின் கீழ் நியாயமான வட்டி விகிதத்தில் உற்பத்தி, வியாபாரம் மற்றும் சேவை நடவடிக்கைகளுக்கு நடைமுறை மூலதனம் மற்றும் தனிநபர் கடன் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(I) கடன் பெறத் தகுதி

1. கடன்கோருபவர் /பிணைதாரர் வங்கி விவகார எல்லையில் நிரந்தரமாகக் குடியிருப்பவராக அல்லது சொந்த வீடு உள்ளவராக இருக்க வேண்டும். கடனை திருப்பி செலுத்தும் அளவுக்கு நிரந்தர வருமானம் ஈட்டுபவராக இருக்க வேண்டும்.
2. மனுதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், மேலும் கோரும் பிரதான் மந்திரி முத்ரா கடனின் தவணைக் காலம், மனுதாரர் மற்றும் பிணைதாரருக்கு 59 வயது பூர்த்தி அடைவதற்கு முன்பே அசல் மற்றும் வட்டியினை திருப்பி செலுத்தி கடனை முடிவு கட்டும் வகையில் காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.
3. கடன் பெறுபவர்கள் மற்றும் பிணைதாரர்கள் வங்கியில் இணை உறுப்பினர்களாக சேர்க்கப்பட வேண்டும்.
4. ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மேல் கடன் பெறக் கூடாது மற்றும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பிணை நிற்கக் கூடாது.
5. கடன் கோருபவர் எந்த ஒரு வங்கியிலும் கடன் பெற்று தவணை தவறியவராக இருக்கக் கூடாது.

(II) நோக்கம்

மருந்துக்கடை, பேக்கரி, பியூட்டி பார்லர், ஜிம், டைலரிங் கடை, சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள் பழுதுபார்த்தல், சலூன் கடை, உணவு உற்பத்திக் கூடம், ஜவுளி உற்பத்தி போன்றவை.

(III)வட்டி விகிதம்

பிரதான் மந்திரி முத்ரா கடன்களுக்கு வட்டி 10.22% ஆகும் மேலும் அவ்வப்போது வங்கியால் நிர்ணயிக்கும் வட்டியினை வசூல் செய்யப்பட வேண்டும். வட்டி விகிதம் மாறுதலுக்குட்பட்டது.

தவணை தவறிய கடன்களுக்கு 2% கூடுதலாக சேர்த்து அபராத வட்டி வசூல் செய்யப்பட வேண்டும்.

கடன் தவணை,மாதாந்திர தவணையில் உரிய அசல் மற்றும் வட்டியுடன் செலுத்த வேண்டும்.

(IV)கடன் வகை

1. நடைமுறை மூலதனக் காசுக்கடன்
2. தனிநபர்க்கடன்

(V)கடன் வழங்குவதற்கான வழிமுறைகள் (கடன் திட்டங்கள்)

- சிக - அதிகபட்சம் ரூ.50,000/- வரை (தனிநபர் ஜாமீன் அடிப்படையில்)
- கிஜோர் - ரூ.50,000/-க்கு மேல் ரூ.5,00,000/- வரை (சொத்து அடமானத்தின் பேரில்)
- டாரன் - ரூ.5,00,000/-க்கு மேல் ரூ.10,00,000/- வரை (சொத்து அடமானத்தின் பேரில்)
2. ஜாமீன் நிற்பவர் கிளையில் ஏற்கனவே அசையாச் சொத்தினை ஈடு காட்டி கடன் பெற்றுள்ள வாடிக்கையாளர்கள் அல்லது ஏற்கனவே கிளையில் கடன் பெற்று முறையாக திருப்பி செலுத்தியுள்ள வாடிக்கையாளர்கள் வங்கியின் நிரந்தர இட்டு வைப்பு தாரர்கள் அல்லது நிரந்தர வருமானம் ஈட்டுபவர்கள் ஆகியோர்களிடம் ஜாமீன் பெறலாம்.
 3. வியாபாரம் செய்யும் இடம் வாடகை எனில் வாடகை ஒப்பந்த நகல் (ரூ.50000/-த்திற்கு மேற்பட்ட கடன்களுக்கு மட்டும்) இணைக்க வேண்டும்.
 4. கடன்தாரர் அல்லது ஜாமீன்தாரருக்கு சொந்த வீடு உள்ளதற்கு கடைசியாக செலுத்திய வீட்டு வரி ரசீது நகல்.
 5. மனுதாரரிடம் கடன் நிலுவை இல்லை என உறுதிச் சான்று (NOC) பெற்று கடன் அனுமதிக்கலாம்.

(VI)திருப்பிச் செலுத்தும் காலம்

நடைமுறை மூலதனக் காசுக்கடன் - 12 மாதங்கள் (ஒவ்வொரு வருடமும் புதுப்பிக்கப்பட வேண்டும்)

தனிநபர் கடன் - அதிகபட்சம் 60 மாதங்கள்

(VII)மார்ஜின்

காசுக்கடனுக்கு ஒவ்வொரு மாதமும் நிலுவைப் பட்டியல் (Stock Statement) வழங்கப்பட வேண்டும். 75% நிலுவை மதிப்பு (Value Of Stock) நிர்வகிக்கப்பட வேண்டும்.

காசுக்கடனின் (Term Loan) 20% மார்ஜின் காக்கப்பட வேண்டும்.

(VIII)சேவைக்கட்டணம்

ரூ.5.00 இலட்சம் வரை சேவைக்கட்டணம் இல்லை.


ரூ.5.00 இலட்சத்திற்கு மேல் ரூ.10.00 இலட்சம் வரை 0.50% + வரி

(IX)கடன் மனுவுடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள்

1. குடும்ப அட்டை / வாக்காளர் அடையாள அட்டை / ஓட்டுநர் உரிமம் / ஆதார் அட்டை / வருமானவரி அட்டை / பாஸ்போர்ட்
2. வருமானச்சான்று மனுதாரர் மற்றும் ஜாமீன்தாரருக்கு பெறப்பட வேண்டும். (ஜாமீன்தாரர் பணியில் உள்ளவர் எனில் கடன் முடியும் காலம் வரை பணியில் உள்ளவராகவும், வேறு மாவட்டத்திற்கு பணியிடம் மாறுதல் செல்லாதவராகவும் இருக்க வேண்டும். (சம்பளச்சான்று மட்டும் இணைக்க வேண்டும்.)
3. சமீபத்திய இரு(1+1) புகைப்படம் (கடன்தாரர் மற்றும் பிணைதாரர்)வேண்டும்
4. வியாபாரம் செய்வதற்கு ஆதாரமான ஆர்.சி.அல்லது உள்ளாட்சிகளில் பெற்ற உரிமம் அல்லது நடப்பாண்டுக்கான தொழில் வரி செலுத்திய ரசீது நகல் அல்லது சிறு தொழில் நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட (காலாவதியாகாத) சான்று நகல்.
5. மனுதாரருடன் கூடிய வியாபாரம் செய்யும் இடத்தின் புகைப்படம் இணைக்க வேண்டும்.
6. இதர வங்கிகளில் கடன் நிலுவை இல்லை எனச் சான்று வேண்டும்.

மேற்காண் நடைமுறையினை பின்பற்றி அதிக அளவில் கடன் வழங்கிடத் தெரிவிக்கப்படுகிறது.

(ஓம்) எஸ்.யசோதாதேவி
மேலாண்மை இயக்குநர்


மேலாளர் (NAC)

பெறுநர்

- 1.அனைத்துக் கிளைமேலாளர்கள்
- 2.மேலாளர் வங்கியியல் பிரிவு
- 3.மேலாளர் கணினிப் பிரிவு - தக்க நடவடிக்கை மேற்கொள்ளத் தெரிவிக்கப்படுகிறது.

நகல்

- 1.உட்தணிக்கையாளர்
- 2.அனைத்துப் பிரிவு மேலாளர்கள்
- 3.அனைத்து உதவிப்பொதுமேலாளர்கள்
- 4.பொதுமேலாளர் (பொறுப்பு)
- 5.முதன்மை வருவாய் அலுவலர் அவர்கள் மேஜைக்கு.
- 6.மேலாண்மை இயக்குநர் அவர்கள் மேஜைக்கு.
7. தலைவர் அவர்கள் மேஜைக்கு



பி.ஈ.1, ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி லிட்.,

பிரதான் மந்திரி முத்ரா திட்டத்தின் கீழ் கடன்

விண்ணப்ப படிவம் (PMMY)

(சிக திட்டத்தின் கீழ் ரூ.50,000/- வரை கடன்)

புகைப்படம்
(புகைப்படத்தின்
மேல்
கையெழுத்திடவும்)

கிளை

1	விண்ணப்பதாரர் பெயர்					
2	தகப்பனார்/கணவர் பெயர்					
3	பிறந்த தேதி :	வயது :	பாலினம் : ஆண் / பெண்			
4	குடியிருப்பு முகவரி					
5	வகுப்பு	SC/ST	MBC	BC	OBC	Others
6	வணிக அலுவலக முகவரி					
7	கல்வி தகுதி					
8	KYC ஆவணம் / ஆவணங்கள் (அடையாள எண் தயவு செய்து குறிப்பிடவும்)	வாக்காளர் அடையாள அட்டை	ஆதார் கார்டு	ஓட்டுநர் உரிமம் எண்	மற்றவை	
	முகவரி சான்று					
9	தொலைபேசி எண்	அலைபேசி எண்	மின்னஞ்சல் முகவரி			
10	தொழில் விவரங்கள் 1. தற்போதைய தொழில் 2. புதிய தொழில்					காலம்
11	வருடாந்திர வருமானம் (ரூ.இலட்சத்தில்)					
12	தேவைப்படும் கடன் தொகை	ரூ.				
13	ஏற்கனவே இருக்கும் கணக்கு	கணக்கு வகை	வங்கியின் பெயர்			
		வைப்பு / கடன்	கிளையின் பெயர்			
14	பிணைதாரர் பெயர் மற்றும் முகவரி, அலைபேசி எண்	1.			2.	

மேலே சொல்லப்பட்ட விவரங்கள் யாவும் உண்மை எனவும் இத்துடன் விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு செயல்படுவேன் என்பதையும் இக்கடன் எந்த தொழில் செய்ய கோரப்பட்டதோ அதற்காக உபயோகப்படுத்துவேன் என்றும் உறுதியளிக்கிறேன்.

விண்ணப்பதாரரின் கையொப்பம்

மேற்க்கண்ட விண்ணப்பதாரர் திரு / திருமதி / செல்வி..... க்கு வங்கி அளிக்கும் கடனுக்கு பிணைதாரராக இருக்க ஒப்புதல் அளிக்கிறேன் / அளிக்கிறோம்.

பிணைதாரர் கையொப்பம்.

பிணைதாரர் கையொப்பம்

(குறிப்பு : விண்ணப்பதாரர் மற்றும் பிணைதாரரிடம் புரோநோட்டு மற்றும் இதர ஆவணங்கள் பெற்று இணைக்கப்பட வேண்டும்)